



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 03.09.2019 (முற்பகல்)

முன்னிலை

முனைவர் ரா. பிரதாப்குமார்,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA4848/F/2017

திரு M. செந்தில் முருகன்

..

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
மாவட்ட முதன்மை நீதிபதி,
மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி.

பொதுத் தகவல் அலுவலர்/
கருவூல அலுவலர்,
மாவட்ட கருவூலம்,
திருநெல்வேலி.

..

பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	02.09.2016
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	16.09.2016
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	23.06.2019

ஆணை

இன்று (03.09.2019) இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு M. செந்தில் முருகன் ஆஜராகவில்லை. அவரது சார்பாக வழக்கறிஞர் திரு T.சுப்ரமணியன் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு V.சங்கர நாராயணன், Executive Assistant, Principal District Court, Tirunelveli மற்றும் திருமதி பெ.சுப்புலெட்சுமி, உதவி கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம், திருநெல்வேலி ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 02.09.2016 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், கீழ்க்கண்ட தகவல்களை குறிப்பிட்டு வழங்கக்கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், தொழிலாளர் நீதிமன்றம், திருநெல்வேலி மற்றும் மாவட்ட கருவூல் அலுவலர், மாவட்ட கருவூலம், கொக்கிராகுளம், திருநெல்வேலி என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்:

- i. Of the 32 posts identified for which the sanction has been accorded for the drawal or revised scale of pay order under G.O.Ms.No.858, dated 24.11.2014 to inform as to whether the post of P.A to District Judge attached to the office of the Presiding Officer, Labour Court, has been included.
- ii. If not included, the time scale of pay which is being drawn for the post of P.A to District Judge attached to the office of the Presiding Officer, Labour Court to be informed.
- iii. If the higher time scale ordered in G.O.No.706, dated 08.10.2015 is now being claimed for the said post to inform as to whether post sanction for the drawal of the higher time scale ordered above has been accorded under any G.O and if so, the said G.O No. may be stated.
- iv. If no post sanction is accorded for the post of P.A to District Judge attached to the office of the Presiding Officer, Labour Court, under what authority, the drawal of higher time scale with Grade pay of Rs.6,600/-is allowed.

3. மேல்முறையீட்டாளரின் மனு உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் வழங்கும்பொருட்டு பிரிவு 6(3)ன்படி 15.09.2016 தேதியிட்டு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 15.09.2016 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் உரிய தகவல் வழங்கவில்லை என தெரிவித்தும், உரிய தகவல் வழங்கவும் கேட்டு, 16.09.2016 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரும் தகவல் வழங்கவில்லை என தெரிவித்தும், உரிய விசாரணை செய்து முழுமையான தகவல் வழங்கக்கேட்டு, பிரிவு 19(3)ன் கீழ் 23.06.2017 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக ஏற்கனவே தகவல் வழங்கியுள்ளதாகவும், இருப்பினும் 03.09.2019 தேதியிட்டு அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, உரிய ஆவணங்களை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

5. விசாரணையில் மேல்முறையீட்டாளர் சார்பாக ஆஜரான திரு T.சுப்ரமணியன் அவர்களிடமும் பொது அதிகார அமைப்பிடமிருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவல் வழங்கப்பட்டுள்ளதாக திரு T.சுப்ரமணியன் ஏற்றுக்கொண்டதை ஆணையம் பதிவு செய்கிறது.

6. மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளதை ஆணையம் உறுதி செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை என இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இத்துடன் முடித்து வைக்கிறது.

ஓம்/- ரா. பிரதாப்குமார்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA4848/F/2017

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
மாவட்ட முதன்மை நீதிபதி,
மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி.

பொதுத் தகவல் அலுவலர்/
கருவூல அலுவலர்,
மாவட்ட கருவூலம்,
திருநெல்வேலி.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

Thiru M.Senthil Murugan,
Advocate,
Bar Association, Combined Court Buildings,
Thoothukudi - 628 003.

Copy to: Judgement File.

Spare/ AM/PS-060919